

Date: February 17, 2026

To,
BSE Ltd.
Corporate Relationship Department,
1st Floor, New Trading Ring,
Rotunda Building, P.J. Towers,
Dalal Street, Fort, Mumbai 400 001

To,
National Stock Exchange of India Ltd.
Listing Department,
'Exchange Plaza', C/1, Block G,
Bandra-Kurla Complex,
Bandra (E), Mumbai 400 051

Code No. 539979

Symbol "DIGJAMLMTD"

Subject: Newspaper Publication - Disclosure under Regulation 30 of SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations")

Dear Sir/Madam,

Pursuant to SEBI Circular No. HO/38/13/11(2)2026-MIRSD-POD/I/3750/2026 dated January 30, 2026, we hereby submit copies of the newspaper advertisement published on Tuesday, February 17, 2026, intimating the shareholders regarding the Special Window for re-lodgement of transfer requests in respect of physical shares that were lodged prior to April 01, 2019 but were rejected, returned, or remained unattended due to deficiencies in documentation, procedural requirements, or other related reasons, in the following newspapers:

1. "Financial Express" – English (All India edition)
2. "Maalai Malar" – Tamil (Regional edition)

Kindly take the above on record and acknowledge receipt.

FOR DIGJAM LIMITED

Ritesh K. Mishra
Company Secretary & Compliance Officer
ICSI Membership No.: A76039

Registered Office:
Door No. 508/A/6, GVG Nagar,
Pushapathur, Swaminathapuram,
Palani Taluk, Dindigul District,
Saminathapuram, Dindigul, Palani,
Tamil Nadu, India, 642113

Corporate Office:
602, Boston House,
6th Floor, Suren Road,
Andheri (E), Mumbai,
Maharashtra- 400093,
Tel.: +91 (022) 4000 2600

Warehouse:
1st Floor, Building No. J-13/
Gala no.06 to 10,
Shree Arihant complex,
Reti bundar Road, Kopar,
Bhiwandi- 421302

...continued from previous page.

In case of any revision in the Price Band, the Bid/ Offer Period will be extended by at least three additional Working Days after such revision in the Price Band, subject to the Bid/ Offer Period not exceeding 10 Working Days. In cases of force majeure, banking strike or similar unforeseen circumstances, our Company in consultation with the BRLMs, may for reasons to be recorded in writing, extend the Bid/ Offer Period for a minimum of one Working Day, subject to the Bid/ Offer Period not exceeding 10 Working Days. Any revision in the Price Band and the revised Bid/ Offer Period, if applicable, shall be widely disseminated by notification to the Stock Exchanges, by issuing a public notice, and also by indicating the change on the respective websites of the BRLMs and at the terminals of the Syndicate Members and by intimation to Self-Certified Syndicate Banks ("SCSBs"), the Designated Intermediaries and the Sponsor Banks, as applicable.

This Offer is being made in terms of Rule 19(2)(b) of the Securities Contracts (Regulation) Rules, 1957, as amended, read with Regulation 31 of the SEBI ICDR Regulations. The Offer is being made through the Book Building Process and is in compliance with Regulation 6(1) of the SEBI ICDR Regulations wherein in terms of Regulation 32(1) of the SEBI ICDR Regulations, not more than 50% of the Net QIB shall be available for allocation on a proportionate basis to QIBs, and such portion, the "QIB Portion" provided that our Company, in consultation with the BRLMs, may allocate up to 60% of the QIB Portion to Anchor Investors on a discretionary basis in accordance with the SEBI ICDR Regulations ("Anchor Investor Portion"), of which at least 40% shall be reserved for domestic Mutual Funds, Life Insurance Companies and Pension Funds, in the following manner (i) 33.33% shall be reserved for domestic Mutual Funds, and (ii) 6.67% shall be reserved for Life Insurance Companies and Pension Funds, subject to valid Bids being received from domestic Mutual Funds and Life Insurance Companies and Pension Funds at or above the Anchor Investor Allocation Price. In the event of under-subscription in the Anchor Investor Portion reserved for Life Insurance Companies and Pension Funds, the balance Equity Shares shall be available for allocation to domestic Mutual Funds. In the event of under-subscription or non-allocation in the Anchor Investor Portion, the balance Equity Shares shall be added to the Net QIB Portion. Further, 5% of the Net QIB Portion shall be available for allocation on a proportionate basis only to Mutual Funds and the remainder of the Net QIB Portion shall be available for allocation on a proportionate basis to all QIB Bidders (other than Anchor Investors) including Mutual Funds, subject to valid Bids being received at or above the Offer Price. However, if the aggregate demand from Mutual Funds is less than 5% of the QIB Portion, the balance Equity Shares available for allocation in the Mutual Fund Portion will be added to the remaining QIB Portion for proportionate allocation to QIBs. Further, not less than 15% of the Net Offer shall be available for allocation to non-Institutional Bidders out of which (a) one-third of such portion shall be reserved for applicants with application size of more than ₹ 200,000 and up to ₹ 1,000,000; and (b) two-third of such portion shall be reserved for applicants with application size of more than ₹ 1,000,000, provided that the unsubscribed portion in either of such sub-categories may be allocated to applicants in the other sub-category of non-Institutional Bidders and not less than 35% of the Net Offer shall be available for allocation to RIBs in accordance with the SEBI ICDR Regulations ("Retail Portion"). Subject to valid Bids being received from them at or above the Offer Price. Further, Equity Shares will be allocated on a proportionate basis to Eligible Employees Bidding in the Employee Subscription Portion, subject to valid Bids received from them at or above the Offer Price. All potential Bidders (except Anchor Investors) are mandatorily required to participate in the Offer through the Application Supported by Blocked Amount ("ASBA") process by providing details of their respective ASBA accounts and UPI ID in case of UPI Bidders, as applicable, pursuant to which their corresponding Bid Amount will be "ASBA" by the Self Certified Syndicate Banks ("SCSBs") or by the Sponsor Bank(s) under the UPI Mechanism, as the case may be, to the extent of the respective Bid Amounts. Anchor Investors are not permitted to participate in the Offer through the ASBA process. For details, see "Offer Procedure" beginning on page 928 of the RHP.

Bidders/Applicants should ensure that DP ID, PAN and the Client ID and UPI ID (for UPI Bidders bidding through UPI Mechanism) are correctly filled in the Bid cum Application Form. The DP ID, PAN and Client ID provided in the Bid cum Application Form should match with the DP ID, PAN, Client ID and UPI ID available (for UPI Bidders bidding through the UPI Mechanism) in the Depository database, otherwise, the Bid cum Application Form is liable to be rejected. Bidders/Applicants should ensure that the beneficiary account provided in the Bid cum Application Form is active. Bidders/Applicants should note that on the basis of the PAN, DP ID, Client ID and UPI ID (for UPI Bidders bidding through the UPI Mechanism) as provided in the Bid cum Application Form, the Bidder/Applicant may be deemed to have authorized the Depositories to provide to the Registrar to the Offer, any requested Demographic Details of the Bidder/Applicant as available on the records of the depositories. These Demographic

Details may be used, among other things, for giving Allotment Advice or unblocking of ASBA Account or for other correspondence(s) related to the Offer. Bidders/Applicants are advised to update any changes to their Demographic Details as available in the records of the Depository Participant to ensure accuracy of records. Any delay resulting from failure to update the Demographic Details would be at the Bidders/Applicants' sole risk.

Contents of the Memorandum of Association of our Company as regards its Objects: For information on the main objects of our Company, please see "History and Certain Corporate Matters - Brief history of our Company" and "History and certain Corporate Matters - Changes in the registered office" on page 363 of the RHP. The Memorandum of Association of our Company is a material document for inspection in relation to the Offer. For further details, see "Material Contracts and Documents for Inspection" on page 966 of the RHP.

Liability of the Members of our Company: Limited by shares.

Amount of Share Capital of our Company and Capital Structure: As on the date of the RHP, the authorised share capital of our Company is ₹ 306,677.020 divided into 306,677,020 Equity Shares of face value of ₹ 1 each, ₹ 5,000,000 divided into 100,000 Series K preference shares of face value of ₹ 50 each, and ₹ 424 divided into 2 preference shares of face value of ₹ 212 each. The issued, subscribed and paid-up Equity share capital of our Company is ₹ 105,653,268 divided into 105,653,268 Equity Shares of face value of ₹ 1 each.

Names of the Initial Signatories to the Memorandum of Association of the Company and the number of equity shares subscribed by them: The names of the initial signatories of the Memorandum of Association of our Company along with their allotment are: Allotment of 2,500 equity shares of face value of ₹ 10 each to Pratap Jain and allotment of 7,500 equity shares of face value of ₹ 10 each to Kuldeep Jain. For details of the share capital history of our Company please see "Capital Structure" beginning on page 118 of the RHP.

Listing: The Equity Shares to be Allotted through the Red Herring Prospectus are proposed to be listed on the Stock Exchanges. Our Company has received "in-principle" approvals from BSE and NSE for the listing of the Equity Shares pursuant to their letters each dated October 10, 2025, respectively. For the purposes of the Offer, the Designated Stock Exchange shall be NSE. A copy of the Red Herring Prospectus and the Prospectus shall be filed with the RoC in accordance with Sections 26(4) and 32 of the Companies Act, 2013. For details of the material contracts and documents available for inspection from the date of the Red Herring Prospectus until the Bid/ Offer Closing Date, see "Material Contracts and Documents for Inspection" beginning on page 966 of the RHP.

Disclaimer Clause of Securities and Exchange Board of India: SEBI only gives its observations on the offer documents and this does not constitute approval of either the Offer or the specified securities stated in the Offer Documents. The investors are advised to refer to page 895 of the RHP for the full text of the disclaimer clause of SEBI.

Disclaimer Clause of BSE: It is to be distinctly understood that the permission given by BSE Limited should not in any way be deemed or construed that the RHP has been cleared or approved by BSE Limited nor does it certify the correctness or completeness of any of the contents of the RHP. The investors are advised to refer to the page 898 of the RHP for the full text of the disclaimer clause of BSE.

Disclaimer Clause of NSE (the Designated Stock Exchange): It is to be distinctly understood that the permission given by NSE should not in any way be deemed or construed that the Offer Document has been cleared or approved by NSE nor does it certify the correctness or completeness of any of the contents of the Offer Document. The investors are advised to refer to page 898 of the RHP for the full text of the disclaimer clause of NSE.

General Risks: Investments in equity and equity-related securities involve a degree of risk and Bidders should not invest any funds in the Offer unless they can afford to take the risk of losing their entire investment. Bidders are advised to read the risk factors carefully before taking an investment decision in the Offer. For taking an investment decision, Bidders must rely on their own examination of our Company and the Offer, including the risks involved. The Equity Shares in the Offer have neither been recommended, nor approved by SEBI, nor does SEBI guarantee the accuracy or adequacy of the contents of the Red Herring Prospectus. Specific attention of the Bidders is invited to "Risk Factors" beginning on page 45 of the RHP.

NOTICE TO INVESTORS: CORRIGENDUM TO THE RED HERRING PROSPECTUS DATED FEBRUARY 16, 2026

This corrigendum is in reference to the RHP. Potential Bidders should kindly note that:

(A) on page 901 of the RHP, in relation to the price information (during the current Financial Year and two Financial Years preceding the current Financial Year) of past issues handled by Axis Capital Limited, the "+/-" % change in closing price, "+/-" % change in closing benchmark [- 90° calendar days from listing] in the issue of Billionbrains Garage Ventures Limited has been mentioned as "-16.03%, [+5.02%]" which should instead be read as "+66.2% [-0.03%]". Further, the "+/-" % change in closing price, "+/-" % change in closing benchmark [- 30° calendar days from listing] in the issue of ICICI Prudential Asset Management Company Limited has been mentioned as 35.59%, [-0.83%]" which should instead be read as "+35.59%, [-1.05%]" and in the issue of Wakefit Innovation Limited has been mentioned as -0.87%, [-0.69%]" which should instead be read as -9.64%, [-1.13%]".

(B) on pages 190 and 201 under the headings "Industry Peer Group Enterprise Value / Earnings Before Interest, Taxes, Depreciation and Amortisation ("EV/EBITDA") ratio" and "Comparison with listed industry peers - Comparison of accounting ratios" in the "Basis for Offer Price" section of the RHP, footnote (b) and (7) respectively should be read to be "EV/EBITDA for the listed industry peers has been computed based on the Enterprise Value (calculated as closing market price of equity shares, on BSE for Indian peers and NASDAQ for Renew Energy Global PLC, as of February 12, 2026 multiplied by outstanding shares, as of March 31, 2025 add debt borrowings including lease liabilities less cash and cash equivalents less margin money, adding minority interest) divided by the EBITDA for the year ended March 31, 2025".

The RHP and all Offer related material shall be read in conjunction with this corrigendum. Relevant changes will be reflected in the Prospectus to be filed with the RoC, SEBI and the Stock Exchanges.

AXIS CAPITAL

Axis Capital Limited
1st Floor, Axis House
Pandurang Budhkar Marg
Worli, Mumbai 400 025
Maharashtra, India
Telephone: +91 22 4325 2183
E-mail: cleanmax ipo@axiscap.in
Investor Grievance ID: complaints@axiscap.in
Website: www.axiscapital.co.in
Contact Person: Harish Patel/Gaurav Goyal
SEBI Registration Number: INM000012029

J.P.Morgan

J.P. Morgan India Private Limited
J.P. Morgan Tower
Off CST Road, Kalina
Santacruz (East), Mumbai 400 098
Maharashtra, India
Telephone: +91 22 6157 3000
E-mail: cleanmax_ipo@jpmorgan.com
Investor Grievance ID: investorsmb.jpmpl@jpmorgan.com
Website: www.jpmpl.com
Contact Person: Nivas Kumar / Rishank Chheda
SEBI Registration No.: INM000002970

BNP PARIBAS

BNP Paribas
1 North Avenue, Maker Maxity
Bandra-Kurla Complex, Bandra (E)
Mumbai 400 051
Maharashtra, India
Telephone: +91 22 3370 4000
E-mail: DL.CleanMaxIPO@bnpparibas.com
Investor Grievance ID: indianvestors.care@asia.bnpparibas.com
Website: www.bnpparibas.co.in
Contact Person: Priyush Ramchandani
SEBI Registration Number: INM000011534

HSBC

HSBC Securities and Capital Markets
(India) Private Limited
52/60, Mahatma Gandhi Road
Fort, Mumbai 400 001
Maharashtra, India
Telephone: +91 22 6864 1289
E-mail: cleanmaxipo@hsbc.co.in
Investor Grievance ID: investorgrivance@hsbc.co.in
Website: www.business.hsbc.co.in
Contact Person: Harsh Thakkar / Harshit Tayal
SEBI Registration Number: INM000010353

IIFL CAPITAL

IIFL Capital Services Limited
(Formerly known as IIFL Securities Limited)
24th Floor, One Lodha Place Senapati Bapat Marg
Lower Parel (West) Mumbai - 400 013
Maharashtra, India
Telephone: +91 22 4646 4728
Email: cleanmax ipo@iiflcap.com
Website: www.iiflcap.com
Investor Grievance ID: ig_ib@iiflcap.com
Contact Person: Aditya Raturi / Pawan Kumar Jain
SEBI Registration Number: INM000010940

NOMURA

Nomura Financial Advisory and Securities
(India) Private Limited
Ceejay House, Level 1, Plot F, Shivsagar Estate
Dr. Annie Besant Road, Worli
Mumbai 400 018, Maharashtra, India
Telephone: +91 22 4037 4037
E-mail: cleanmaxipo@nomura.com
Website: www.nomuraholdings.com/company/group/asia/india/index.html
Investor Grievance ID: investorgrivances-in@nomura.com
Contact Person: Vishal Kanjan / Shreyas Naair
SEBI Registration Number: INM000011409

BOBCAPS

BOB Capital Markets Limited
1704, B Wing, 17th Floor, Parinee Crescenzo,
Plot No. C-38/39, G Block, Bandra Kurla Complex,
Bandra (East) Mumbai 400 051 Maharashtra, India
Tel: +91 22 6138 9353; E-mail: cleanmax.ipo@bobcaps.in
Website: www.bobcaps.in; Investor Grievance ID: investorgrievance@bobcaps.in
Contact Person: Nivedika Chavan
SEBI Registration Number: INM000009926

SBICAPS

SBICaps Investment Banking Solutions
SBICaps Markets Limited
1501, 15th floor, A & B Wing, Parinee Crescenzo Building,
Bandra Kurla Complex Bandra (East), Mumbai 400 051, Maharashtra, India
Telephone: +91 22 4006 9807; E-mail: cleanmax.ipo@sbicaps.com
Website: www.sbicaps.com
Investor Grievance ID: investor.relations@sbicaps.com
Contact Person: Sylvia Mendonca / Krihika Shetty
SEBI Registration No.: INM000003531

MUFG

MUFG Intime
MUFG Intime India Private Limited
(Formerly Link Intime India Private Limited)
C-101, 1st Floor, 247 Park, L.B.S. Marg, Vikhroli (West), Mumbai - 400 083
Maharashtra, India; Tel: +91 810 811 4949
E-mail: cleanmax.ipo@in.mpmu.mufg.com
Investor Grievance ID: cleanmax.ipo@in.mpmu.mufg.com
Website: www.in.mpmu.mufg.com
Contact Person: Shanti Gopalakrishnan
SEBI Registration No.: INR000004058

Ullash Parida

CLEAN MAX ENVIRO ENERGY SOLUTIONS LIMITED
4th Floor, The International, 16 Mahatma Karve Road, New Marine Lines
Cross Road No.1, Churchgate, Mumbai - 400 020 Maharashtra, India
Tel: +91 22 6252 0000; E-mail: Secretarial@cleanmax.com

AVAILABILITY OF THE RHP: Investors are advised to refer to the RHP and the "Risk Factors" beginning on page 45 of the RHP before applying in the Offer. A copy of the RHP is made available on the website of SEBI at www.sebi.gov.in and is available on the websites of the BRLMs, Axis Capital Limited at www.axiscapital.co.in, J.P. Morgan India Private Limited at www.jpmpl.com, BNP Paribas at www.bnpparibas.co.in, HSBC Securities and Capital Markets (India) Private Limited at www.business.hsbc.co.in, IIFL Capital Services Limited (Formerly known as IIFL Securities Limited) at www.iiflcapital.com, Nomura Financial Advisory and Securities (India) Private Limited at www.nomuraholdings.com/company/group/asia/india/index.html, BOB Capital Markets Limited at www.bobcaps.in and SBICaps Markets Limited at www.sbicaps.com and at the website of the Company, CLEAN MAX ENVIRO ENERGY SOLUTIONS LIMITED at www.cleanmax.com and the websites of the Stock Exchanges, for BSE at www.bseindia.com and for NSE Limited at www.nseindia.com.

AVAILABILITY OF THE ABRIDGED PROSPECTUS: A copy of the Abridged Prospectus shall be available on the website of the Company, the BRLMs and the Registrar to the Offer at: www.cleanmax.com, www.axiscapital.co.in, www.jpmpl.com, www.bnpparibas.co.in, www.business.hsbc.co.in, www.iiflcapital.com and www.nomuraholdings.com/company/group/asia/india/index.html, www.bobcaps.com and www.in.mpmu.mufg.com, respectively.

AVAILABILITY OF BID CUM APPLICATION FORM: Bid cum Application Form can be obtained from the Registered Office of our Company, CLEAN MAX ENVIRO ENERGY SOLUTIONS LIMITED: Telephone: +91 22 6252 0000; BRLMs: Axis Capital Limited: Telephone: +91 22 4325 2183, J.P. Morgan India Private Limited: Telephone: +91 22 6157 3000, BNP Paribas: Telephone: +91 22 3370 4000, HSBC Securities and Capital Markets (India) Private Limited: Telephone: +91 22 6864 1289, IIFL Capital Services Limited (Formerly known as IIFL Securities Limited): Telephone: +91 22 4646 4728, Nomura Financial Advisory and Securities (India) Private Limited: Telephone: +91 22 4037 4037, BOB Capital Markets Limited: Telephone: +91 22 6138 9353 and SBICaps Markets Limited: Telephone: +91 22 4006 9807 and Syndicate Members: SBICAP Securities Limited: Telephone: +91 22 6931 6411 and Investec Capital Services (India) Private Limited: Telephone: +91 22 6849 7400, Registered Brokers, SCSBs, Designated RTA Locations and Designated CDP Locations for participating in the Offer. Bid cum Application Forms will also be available on the websites of the Stock Exchanges at www.bseindia.com and www.nseindia.com and at all the Designated Branches of SCSBs, the list of which is available on the websites of the Stock Exchanges and SEBI.

CLEAN MAX ENVIRO ENERGY SOLUTIONS LIMITED is proposing, subject to receipt of requisite approvals, market conditions and other considerations, to make an initial public Offer of its Equity Shares and has filed a red herring prospectus dated February 16, 2026 with the RHP. The RHP is made available on the website of the SEBI at www.sebi.gov.in as well as on the website of the BRLMs i.e. Axis Capital Limited at www.axiscapital.co.in, J.P. Morgan India Private Limited at www.jpmpl.com, BNP Paribas at www.bnpparibas.co.in, HSBC Securities and Capital Markets (India) Private Limited at www.business.hsbc.co.in, IIFL Capital Services Limited (Formerly known as IIFL Securities Limited) at www.iiflcapital.com, Nomura Financial Advisory and Securities (India) Private Limited at www.nomuraholdings.com/company/group/asia/india/index.html, BOB Capital Markets Limited at www.bobcaps.in and SBICaps Markets Limited at www.sbicaps.com and the website of the BSE at www.bseindia.com and the website of the Company at www.cleanmax.com. Any potential investor should note that investment in equity shares involves a high degree of risk and for details relating to such risks, please see the section "Risk Factors" beginning on page 45 of the RHP. Potential investors should not rely on the DRHP for making any investment decision but should only rely on the information included in the RHP filed by the Company with the RoC, the SEBI and the Stock Exchanges.

The Equity Shares offered in the Offer have not been and will not be registered under the United States Securities Act of 1933, as amended ("U.S. Securities Act") or any state securities laws in the United States, and unless so registered, and may not be offered or sold within the United States, except pursuant to an exemption from, or in a transaction not subject to, the registration requirements of the U.S. Securities Act and applicable U.S. state securities laws. Accordingly, the Equity Shares are being offered and sold outside the United States in "offshore transactions" as defined in and in reliance on Regulation S of the U.S. Securities Act and the applicable laws of each jurisdiction where such offers and sales are made.

GENERIC ENGINEERING CONSTRUCTION AND PROJECTS LIMITED

Regd Off.: 201 & 202, Fitwell House, 2nd Floor, Opp Home-Town,
LBS Road, Vikhroli (West), Mumbai - 400083, Maharashtra, India
CIN: L45100MH1994PLC082540,
Phone No: 9167720671/022-25780272 Website: www.gecpl.com, Email Id: geninfo@gecpl.com

STATEMENT OF UNAUDITED FINANCIAL RESULTS (STANDALONE AND CONSOLIDATED)

FOR THE QUARTER AND NINE MONTH ENDED 31ST DECEMBER, 2025

The Board of Directors of the Company, at the meeting held on Saturday February 14, 2026 approved the unaudited Financial Results of the Company for the quarter and nine month ended 31st December, 2025. ("Financial Results").

The Financial Results along with the Limited Review Report, has been posted on the Company's website at <https://gecpl.com/financials.php> and can be accessed by scanning the QR Code.

For and on behalf of

Generic Engineering Construction and Projects Limited

SD/-

Manish Ravilal Patel

Managing Director

DIN: 00195878

Date: 16/02/2026

Place: Mumbai

Note: The above intimation is in accordance with Regulation 33 read with Regulation 47 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulation, 2015.

MASK INVESTMENTS LIMITED

REGD. OFF.: Office no.: 908, 9th Floor, Rajhans Monessa, Dumas Road, Magdalla, Surat - 395 007 (GUJARAT).
Phone no.: 0261-2463262 / 63 Email : contact@maskinvestments.com website : www.maskinvestments.com
EXTRACT OF UN-AUDITED STANDALONE FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED ON DECEMBER 31, 2025

PARTICULARS	STANDALONE					Year Ended 31/03/2025
	Quarter Ended		Nine Months Ended		Year Ended	
	31/12/2025 (Un-Audited)	30/09/2025 (Un-Audited)	31/12/2024 (Un-Audited)	31/12/2025 (Un-Audited)		
Total Income from Operations	12.65	2.64	4.21	17.90	42.75	41.38
Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary Items)	5.16	(0.48)	1.70	0.29	3.98	4.73
Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and / or Extraordinary Items)	5.16	(0.48)	1.70	0.29	3.98	4.73
Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and / or Extraordinary Items)	5.15	(0.48)	1.27	0.28	2.98	3.45
Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	3,167.04	(1,057.63)	(1,914.69)	2,390.76	1,196.12	(5,641.83)
Paid up Equity Share Capital			305.15			
Reserves (excluding Revaluation Reserve) as shown in Balance sheet of previous year	-----	-----	-----	-----	-----	9,499.30
Earning Per Share (Face Value of Rs.10/- each) (for continuing and discontinued operations)						
(a) Basic (in Rs.) :	0.17	(0.02)	0.04	0.01	0.10	0.11
(b) Diluted (in Rs.) :	0.17	(0.02)	0.04	0.01	0.10	0.11

NOTE :
1. The above results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meetings held on February 14, 2026.
2. The above are an extract of the detailed format of Audited Standalone Financial Results for the Quarter and Nine Months ended on December 31, 2025, filed with Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly and nine months financial results are available on the Stock Exchange website i.e. www.nseindia.com and on the Company's website i.e. www.maskinvestments.com.

For MASK INVESTMENTS LIMITED

Sd/-

NARAYAN SABOO

CHAIRMAN

Place : SURAT

Date : 14-02-2026

panacea biotec

Panacea Biotech Limited
(CIN: L33117PB1984PLC022350)
Regd. Office: Ambala-Chandigarh Highway, Lathu - 140 501, Punjab, India
Corp. Office: B-1 Extn. / A-27, Mohan Co-operative Ind. Estate, Mathura Road, New Delhi - 110044, India
Website: www.panacea-biotech.com / E-mail: companysec@panacea-biotech.com / Tel: +91 11 41679000

SPECIAL WINDOW FOR TRANSFER AND DEMATERIALIZATION OF PHYSICAL SHARES

It is hereby informed that pursuant to SEBI Circular No. HO/38/13/11(2)2026-MIRSD-POD/1/3750/2026 dated January 30, 2026, a special window has been opened for a period of one (1) year from February 05, 2026, up to February 04, 2027, to facilitate lodgement / re-lodgement of transfer requests for physical shares.

This facility is restricted to those investors who sold / purchased physical shares prior to April 01, 2019, and:

(a) had not lodged the shares for transfer, or
(b) had lodged the shares for transfer, but the same were rejected, returned, or not attended to due to deficiencies in the documentation.

Eligible investors are requested to submit their request for transfer and dematerialisation of shares along with original share certificate(s) and other requisite documents as specified in the aforesaid SEBI Circular to the Company's Registrar and Share Transfer Agent (RTA) viz. M/s Skyline Financial Services Pvt. Ltd. at 1st Floor, D-153/A, Pocket D, Okhla Phase I, Okhla Industrial Estate, New Delhi-110020; Email id compliance@skylinertn.com, Tel. no. 011-40450193-97, within the stipulated period.

For further details, investors may refer to the SEBI Circular available at: <https://tinyurl.com/29ab327>

Note: All the shareholders are requested to update their email-id(s) with Company / RTA/ Depository Participants.

For Panacea Biotech Limited

Sd/-

Ankit Jain

Place : New Delhi

Date : February 16, 2026

General Manager- Legal & Company Secretary

Membership No A29499

HIMADRI SPECIALITY CHEMICAL LTD

CIN: L27106WB1987PLC042756
Regd. Office: 23A, Netaji Subhas Road, 8th Floor, Kolkata- 700 001
Corp. Office: 8, India Exchange Place, 2nd Floor, Kolkata- 700 001
E-mail: investors@himadri.com; Website: www.himadri.com
Phone: 033-22309953 / 22304363; Fax: 033-22309051

Notice for loss of shares

Notice is hereby given that the following equity share certificate(s) of the Company has been reported as lost or misplaced and the holders thereof has applied to the Company for the issue of duplicate certificate(s):

Sr No	Name of Shareholder(s)	Folio No	Certificate No	Distinctive no From	Distinctive no To	No of Shares
1.	G B Laitha Bhaskar Jt. Holder-1 : G R Bhaskar	B/03595	0016880 0055233 0055234	003571101 006267173 006267272	003571200 006267272 006267299	100 100 27

The public is hereby warned against purchasing or dealing with the above share certificates in any way and any person (s) who has any claim in respect of these shares, must lodge such claim with the Company at its Registered Office within 21 days from the date of this publication, failing which the Company will proceed to issue duplicate share after cancelling the original certificates.

For Himadri Speciality Chemical Ltd

Sd/-

Monika Saraswat

Place: Kolkata

Date: 16 February 2026

Company Secretary & Compliance Officer

ACS: 29322

DIGJAM LIMITED

A FINQUEST Group Company
CIN : L1712372ZO15PLC036291
Registered Office : Door No. 508/A/6, GVG Nagar, Purnapathur
Swaminathapuram, Palani Taluk, Dingigul District, Sushanthapuram
Dingigul, Palani, Tamil Nadu, India, 642113
E-mail : cosoc@digjam.co.in; Website : www.digjam.co.in

NOTICE TO SHAREHOLDERS OF THE COMPANY :

SPECIAL WINDOW FOR TRANSFER AND DEMATERIALIZATION (DEMAT) OF PHYSICAL SHARES

Pursuant to SEBI Circular HO/38/13/11(2)2026-MIRSD-POD/ 1/3750/2026 dated January 30, 2026, please note that the Company has launched a special window for Physical Shareholders for lodgement/re-lodgement of share transfer deeds which were executed prior to April 01, 2019 along with the Original Share Certificates. The shares so transferred will be mandatorily credited to the transferee only in dematerialised form during this window and shall be under lock-in for a period of one year from the date of registration of transfer. The Special Window will remain open till February 04, 2027. Eligible Shareholders may follow the process mentioned in the aforementioned Circular and submit their transfer requests along with the requisite documents to the Registrar and Share Transfer Agent of the Company, MCS Share Transfer Agent Limited, having their address at 383, Lake Gardens, 1st Floor, Kolkata - 700045.

For further details, investors may refer to the SEBI Circular available at www.sebi.gov.in. Queries may be addressed at mcsta@rediffmail.com

For Digjam Limited

SD/-

Hardik Bharat Patel

Place : Palani, Tamil Nadu

Date : 17.02.2026

Whole-time Director

DIN : 00590663

panacea biotec

Panacea Biotech Limited
(CIN: L33117PB1984PLC022350)
Regd. Office: Ambala-Chandigarh Highway, Lathu - 140 501, Punjab, India
Corp. Office: B-1 Extn. / A-27, Mohan Co-operative Ind. Estate, Mathura Road, New Delhi - 110044, India
Website: www.panacea-biotech.com / E-mail: companysec@panacea-biotech.com / Tel: +91 11 41679000

SPECIAL WINDOW FOR TRANSFER AND DEMATERIALIZATION OF PHYSICAL SHARES

It is hereby informed that pursuant to SEBI Circular No. HO/38/13/11(2)2026-MIRSD-POD/1/3750/2026 dated January 30, 2026, a special window has been opened for a period of one (1) year from February 05, 2026, up to February 04, 2027, to facilitate lodgement / re-lodgement of transfer requests for physical shares.

This facility is restricted to those investors who sold / purchased physical shares prior to April 01, 2019, and:

(a) had not lodged the shares for transfer, or
(b) had lodged the shares for transfer, but the same were rejected, returned, or not attended to due to deficiencies in the documentation.

Eligible investors are requested to submit their request for transfer and dematerialisation of shares along with original share certificate(s) and other requisite documents as specified in the aforesaid SEBI Circular to the Company's Registrar and Share Transfer Agent (RTA) viz. M/s Skyline Financial Services Pvt. Ltd. at 1st Floor, D-153/A, Pocket D, Okhla Phase I, Okhla Industrial Estate, New Delhi-110020; Email id compliance@skylinertn.com, Tel. no. 011-40450193-97, within the stipulated period.

For further details, investors may refer to the SEBI Circular available at: <https://tinyurl.com/29ab327>

Note: All the shareholders are requested to update their email-id(s) with Company / RTA/ Depository Participants.

For Panacea Biotech Limited

Sd/-

Ankit Jain

Place : New Delhi

Date : February 16, 2026

General Manager- Legal & Company Secretary

Membership No A29499

panacea biotec

Panacea Biotech Limited
(CIN: L33117PB1984PLC022350)
Regd. Office: Ambala-Chandigarh Highway, Lathu - 140 501, Punjab, India
Corp. Office: B-1 Extn. / A-27, Mohan Co-operative Ind. Estate, Mathura Road, New Delhi - 110044, India
Website: www.panacea-biotech.com / E-mail: companysec@panacea-biotech.com / Tel: +91 11 41679000

SPECIAL WINDOW FOR TRANSFER AND DEMATERIALIZATION OF PHYSICAL SHARES

It is hereby informed that pursuant to SEBI Circular No. HO/38/13/11(2)2026-MIRSD-POD/1/3750/2026 dated January 30, 2026, a special window has been opened for a period of one (1) year from February 05, 2026, up to February 04, 2027, to facilitate lodgement / re-lodgement of transfer requests for physical shares.

This facility is restricted to those investors who sold / purchased physical shares prior to April 01, 2019, and:

(a) had not lodged the shares for transfer, or
(b) had lodged the shares for transfer, but the same were rejected, returned, or not attended to due to deficiencies in the documentation.

Eligible investors are requested to submit their request for transfer and dematerialisation of shares along with original share certificate(s) and other requisite documents as specified in the aforesaid SEBI Circular to the Company's Registrar and Share Transfer Agent (RTA) viz. M/s Skyline Financial Services Pvt. Ltd. at 1st Floor, D-153/A, Pocket D, Okhla Phase I, Okhla Industrial Estate, New Delhi-110020; Email id compliance@skylinertn.com, Tel. no. 011-40450193-97, within the stipulated period.

For further details, investors may refer to the SEBI Circular available at: <https://tinyurl.com/29ab327>

Note: All the shareholders are requested to update their email-id(s) with Company / RTA/ Depository Participants.

For Panacea Biotech Limited

Sd/-

Ankit Jain

Place : New Delhi

Date : February 16, 2026

General Manager- Legal & Company Secretary

Membership No A29499

panacea biotec

Panacea Biotech Limited
(CIN: L33117PB1984PLC022350)
Regd. Office: Ambala-Chandigarh Highway, Lathu - 140 501, Punjab, India
Corp. Office:

அ.தி.மு.க.

மேலும்

அ.தி.மு.க.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.

1. ஆதலுக்கு உடனடி நடவடிக்கை மேலும் அவர்களிடமிருந்து 91 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சார்பு நீதிமன்றம், ஒட்டன்சத்திரம்
I.A.No.29/2023
I.P.No.16/2022

திரு.C.P.சால்வாள்

-மனுதாரர்/மனுதாரர்

-எதிர்-

N.தலின்பிரசாத், துபெ.பா.ஜான், க.சான்.251H1, ஆசாரி தெரு, தும்பிச்சம்பட்டி, ஒட்டன்சத்திரம், டவுன் & வட்டம், திண்டுக்கல் மாவட்டம்.

-3ம்எதிர்மனுதாரர்/3ம்எதிர்மனுதாரர்

பொது அறிவிப்பு

மேற்படி டிர I.A.No.29/2023 in I.P.No.16/2022 மனுவில் 3-ம்

எதிர்மனுதாரர் ஆகிய தங்களுக்கு நீதிமன்றம் மூலம் அறிவிப்பு

அனுப்பியும், மேற்படி முகவரியில் வசித்துக்கொண்டு தாங்கள் வேண்டுமென்றே அறிவிப்பினை

வாங்காமல் தவிர்த்து வருவதால், சமூகம் நீதிமன்றம் நாளிதழில்

விளம்பரம் செய்ய உத்தரவிட்டதன் பேரில், மேற்படி, I.A.No.29/2023 in I.P.No.16/2022 மனுவில் தாங்கள்

ஆதலாக 27.02.2026-ம் தேதி இறுதி வாய்தா ஏற்பட்டுள்ளது.

எனவே 27.02.2026-ம் தேதி தாங்கள் ஒட்டன்சத்திரம் சார்பு

நீதிமன்றத்தில் காலை 10.30 மணிக்கு தேரிலோ அல்லது

வழக்கறிஞர் மூலமாகவோ ஆதலாக, தங்கள் ஆட்சேபணையை தெரிவித்துக்கொள்ள வேண்டியது.

தவறினால் தங்களுக்கு எதிராக ஒருதலைப்பட்ச உத்திரவு

பிறப்பிக்கப்படும் என்பதை இதன் மூலம் அறியவும்.

R. கோபால், MA,B.L., வழக்கறிஞர், ஒட்டன்சத்திரம்.

சார்பு நீதிமன்றம், ஒட்டன்சத்திரம்
E.P.No.29/2023
O.S.No.376/2014

கண்ணதாசன்

-மனுதாரர்/வாதி

-எதிர்-

கார்த்திகேயன், து.பெ. கந்தசாமிநாவிதன், க.சான்.4/6, 4-வது வார்டு, சத்திரப்பட்டி கிராமம், ஒட்டன்சத்திரம் வட்டம், திண்டுக்கல் மாவட்டம்.

-எதிர்மனுதாரர்/பிரதிவாதி

பொது அறிவிப்பு

மேற்படி பிரி பிறைவேற்று மனுவில் எதிர்மனுதாரர் ஆகிய தங்களுக்கு

நீதிமன்றம் மூலம் அறிவிப்பு அனுப்பியும், மேற்படி முகவரியில்

வசித்துக்கொண்டு தாங்கள் வேண்டுமென்றே அறிவிப்பினை

வாங்காமல் தவிர்த்து வருவதால், சமூகம் நீதிமன்றம் நாளிதழில்

விளம்பரம் செய்ய உத்தரவிட்டதன் பேரில், மேற்படி பிறைவேற்று

மனுவில் தாங்கள் ஆதலாக 27.02.2026-ம் தேதி இறுதி வாய்தா

ஏற்பட்டுள்ளது. எனவே 27.02.2026-ம் தேதி தாங்கள் ஒட்டன்சத்திரம்

சார்பு நீதிமன்றத்தில் காலை 10.30 மணிக்கு தேரிலோ அல்லது

வழக்கறிஞர் மூலமாகவோ ஆதலாக, தங்கள் ஆட்சேபணையை தெரிவித்துக்கொள்ள வேண்டியது.

தவறினால் தங்களுக்கு எதிராக ஒருதலைப்பட்ச உத்திரவு

பிறப்பிக்கப்படும் என்பதை இதன் மூலம் அறியவும்.

R. கோபால், MA,B.L., வழக்கறிஞர், ஒட்டன்சத்திரம்.

சார்பு நீதிமன்றம், ஒட்டன்சத்திரம்
E.P.No.29/2023
O.S.No.376/2014

கண்ணதாசன்

-மனுதாரர்/வாதி

-எதிர்-

கார்த்திகேயன், து.பெ. கந்தசாமிநாவிதன், க.சான்.4/6, 4-வது வார்டு, சத்திரப்பட்டி கிராமம், ஒட்டன்சத்திரம் வட்டம், திண்டுக்கல் மாவட்டம்.

-எதிர்மனுதாரர்/பிரதிவாதி

பொது அறிவிப்பு

81முதுகு மகன்மாளப்பாபும 81681680து அறியவும்.
மனுதாரர் பெயர் மற்றும் முகவரி தமிழ்செல்வி, க/பெ.பெரியசாமி, ஸந்தக்கோட்டை தெற்கு, ஸந்தக்கோட்டை கிராமம், குதுவியம்பாளையம் வட்டம்.

உட்கோட்ட நிர்வாக நடுவர்

நீதிமன்றம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பழனி

வழக்கு எண்.நக.010780/2025/அ3 பொன்னுச்சாமி

த/பெ.பெரியசாமி கவுடர்

- மனுதாரர்

எனது பாட்டனார்

திருமணவசாமிகவுடர் என்பவர்

கடந்த 02.01.1958ம் தேதியன்று

குள்ளம்பட்டி, நாகம்மட்டி ஊராட்சி

என்ற இடத்தில் இறந்ததை

உட்கோட்ட நிர்வாக நடுவர் (பழனி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்) நீதிமன்றத்தில்

பதிவு செய்ய வேண்டி மனு

தாக்கல் செய்துள்ளேன். இதில்

யாருக்கேனும் ஆட்சேபனை இருப்பின் 30 தினங்களுக்குள்

உட்கோட்ட நிர்வாக நடுவர் நீதிமன்றத்தில் (பழனி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்) தேரில்

ஆதலாக ஆட்சேபணையை தெரிவித்துக் கொள்ள வேண்டியது.

தவறும் பட்சத்தில் மேற்படி மனு ஒருதலைப்பட்சமாக

பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பதை

அறியவும்.

மனுதாரர் பெயர் மற்றும் முகவரி பொன்னுச்சாமி,

த/பெ.பெரியசாமி கவுடர், குள்ளம்பட்டி, மகாத்மா நகர், வேடசந்தூர் கிராமம், திண்டுக்கல் மாவட்டம்.

டிக்ஜாம் லிமிடெட்

பின்னவொல்ட் குழும நிறுவனம்

CIN : L17123TZ2015PLC036291

பதிவு அலுவலகம்: 849/என். 508/4/6, ஸ்டீலித் நகர், முல்பாபுத்தூர்

கலாநிதர்புலம், பழனி தாலுக்கா, திண்டுக்கல் மாவட்டம்,

சாமிநாதபுரம் திண்டுக்கல், பழனி, தமிழ்நாடு, இந்தியா, 642112

மின்னஞ்சல்: cosoc@digjam.co.in; இணையதளம்: www.digjam.co.in

நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கான அறிவிப்பு:

காகித வடிவிலான பங்குகளை மாற்றுவதற்கும் மற்றும்

உமேட் செய்வதற்குமான சிறப்புச் சாளரம்

ஜனவரி 30, 2025 தேதிக்கு SEBI சத்திரிக்கை NO/8/11/11/2026-MISO-FOO/ 1/2750/2026-ன்

படி, ஏப்ரல் 01, 2025-க்கு முன் செலவழித்துக்கூட பங்கு மாற்றப் பத்திரங்களை, துலப் பங்குச்

சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்கவேண்டும் எனப்பேசும், காகித வடிவில் பங்குகளை வைத்திருக்கும்

பங்குதாரர்களுக்கான நிறுவனம் ஒரு சிறப்புச் சாளரத்தை (Social Window) தொடங்கியிருந்து என்பதைத்

தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு மாற்றப்படும் பங்குகள், இந்தச் சாளரத்தின் போது பெறுபவரின்

கணக்கில் சேர்க்கப்படும் (உமேட்) வடிவில் உமேட்மே கட்டப்படும் வரவு வைக்கப்படும் மற்றும் பங்கு

மாற்றக் பதிவு செலவழித்துத் தேதியிலிருந்து ஒரு வருட காலத்திற்கு வாக்-இன் செலவழிக்கும். இந்தச்

சிறப்புச் சாளரம் பிப்ரவரி 04, 2027 வரவு திறந்திருக்கும்.

தகுதியான பங்குதாரர்கள் தொகுதியை சத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப்

பின்பற்றி, தங்கள் பங்கு மாற்றக் கோரிக்கைகளைத் தேவையான தகவல்களுடன், 30, மேக்

கன்.எஸ். 1வது தளம், கெல்கத்தூர் - 700015 என்ற முகவரியில் உள்ள நிறுவனத்தின் பதிவாளர்

மற்றும் பங்கு மாற்ற முகவரன் எம்சீஎஸ் டேப் டூனாஸ்பர் எலெக்ட் லிமிடெட் நிறுவனத்திடம்

சமர்ப்பிக்கவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, முதுமிட்டாளர்கள் www.digjam-ல் கிடைக்கும் செபி சத்திரிக்கையை

பார்க்கவும். மேலும் கோரிக்கைக்கு cosoc@digjam.co.in என்ற மின்னஞ்சல் முகவரிமூலம் தொடர்பு

கொள்ளவும்.

டிக்ஜாம் லிமிடெட்,கூதகா

ஒப்பன்/-

தளத்தின் பாத பட்டை

முதுமிட்டா இயக்குனர்

DIN: 00590663

தேதி: 17.02.2025

இடம்: பழனி, தமிழ்நாடு

81முதுகு மகன்மாளப்பாபும 81681680து அறியவும்.
மனுதாரர் பெயர் மற்றும் முகவரி செந்தில்குமார், த/பெ.பா.ஜான், 75/1, S.புதுக்கோட்டை, D.கடலூர் கிராமம்.

உட்கோட்ட நிர்வாக நடுவர்

நீதிமன்றம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பழனி

வழக்கு எண்.நக.001068/2026/அ3 P.சரண்பா,

க/பெ.ப.அருண்சுமார்

- மனுதாரர்

எனது மகன் A.இக்காவ் என்பவர்

கடந்த 14.09.2012ம் தேதியன்று

குட்டம் என்ற இடத்தில் பிறந்ததை

உட்கோட்ட நிர்வாக நடுவர் (பழனி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்) நீதிமன்றத்தில்

பதிவு செய்ய வேண்டி மனு

தாக்கல் செய்துள்ளேன். இதில்

யாருக்கேனும் ஆட்சேபனை இருப்பின் 15 தினங்களுக்குள்

உட்கோட்ட நிர்வாக நடுவர் நீதிமன்றத்தில் (பழனி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்) தேரில்

ஆதலாக ஆட்சேபணையை தெரிவித்துக் கொள்ள வேண்டியது.

தவறும் பட்சத்தில் மேற்படி மனு ஒருதலைப்பட்சமாக

பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பதை

அறியவும்.

மனுதாரர் பெயர் மற்றும் முகவரி P.சரண்பா,

க/பெ.ப.அருண்சுமார், D.No.1/68 குட்டம் (Po), வேடசந்தூர் (Tk), திண்டுக்கல் (Dt).

டிக்ஜாம் லிமிடெட்

பின்னவொல்ட் குழும நிறுவனம்

CIN : L17123TZ2015PLC036291

பதிவு அலுவலகம்: 849/என். 508/4/6, ஸ்டீலித் நகர், முல்பாபுத்தூர்

கலாநிதர்புலம், பழனி தாலுக்கா, திண்டுக்கல் மாவட்டம்,

சாமிநாதபுரம் திண்டுக்கல், பழனி, தமிழ்நாடு, இந்தியா, 642112

மின்னஞ்சல்: cosoc@digjam.co.in; இணையதளம்: www.digjam.co.in

நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கான அறிவிப்பு:

காகித வடிவிலான பங்குகளை மாற்றுவதற்கும் மற்றும்

உமேட் செய்வதற்குமான சிறப்புச் சாளரம்

ஜனவரி 30, 2025 தேதிக்கு SEBI சத்திரிக்கை NO/8/11/11/2026-MISO-FOO/ 1/2750/2026-ன்

படி, ஏப்ரல் 01, 2025-க்கு முன் செலவழித்துக்கூட பங்கு மாற்றப் பத்திரங்களை, துலப் பங்குச்

சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்கவேண்டும் எனப்பேசும், காகித வடிவில் பங்குகளை வைத்திருக்கும்

பங்குதாரர்களுக்கான நிறுவனம் ஒரு சிறப்புச் சாளரத்தை (Social Window) தொடங்கியிருந்து என்பதைத்

தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு மாற்றப்படும் பங்குகள், இந்தச் சாளரத்தின் போது பெறுபவரின்

கணக்கில் சேர்க்கப்படும் (உமேட்) வடிவில் உமேட்மே கட்டப்படும் வரவு வைக்கப்படும் மற்றும் பங்கு

மாற்றக் பதிவு செலவழித்துத் தேதியிலிருந்து ஒரு வருட காலத்திற்கு வாக்-இன் செலவழிக்கும். இந்தச்

சிறப்புச் சாளரம் பிப்ரவரி 04, 2027 வரவு திறந்திருக்கும்.

தகுதியான பங்குதாரர்கள் தொகுதியை சத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப்

பின்பற்றி, தங்கள் பங்கு மாற்றக் கோரிக்கைகளைத் தேவையான தகவல்களுடன், 30, மேக்

கன்.எஸ். 1வது தளம், கெல்கத்தூர் - 700015 என்ற முகவரியில் உள்ள நிறுவனத்தின் பதிவாளர்

மற்றும் பங்கு மாற்ற முகவரன் எம்சீஎஸ் டேப் டூனாஸ்பர் எலெக்ட் லிமிடெட் நிறுவனத்திடம்

சமர்ப்பிக்கவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, முதுமிட்டாளர்கள் www.digjam-ல் கிடைக்கும் செபி சத்திரிக்கையை

பார்க்கவும். மேலும் கோரிக்கைக்கு cosoc@digjam.co.in என்ற மின்னஞ்சல் முகவரிமூலம் தொடர்பு

கொள்ளவும்.

டிக்ஜாம் லிமிடெட்,கூதகா

ஒப்பன்/-

தளத்தின் பாத பட்டை

முதுமிட்டா இயக்குனர்

DIN: 00590663

தேதி: 17.02.2025

இடம்: பழனி, தமிழ்நாடு



சுண்டியாகம்



தொடர்ந்து

யப்பட்டு

சரிக்கான

சயலாளர்

சர்வசரிசு

அனுமந்த

பகுதிசன

அம்மனை